

June 28, 2025

BSE Limited 1st Floor, New Trading Ring, Rotunda Bldg., P. J. Towers, Dalal Street, Fort, Mumbai 400 001 Scrip Code: **543965** National Stock Exchange of India Limited Exchange Plaza, 5th Floor, Plot No. C/1, G Block, Bandra-Kurla Complex, Bandra (East),Mumbai 400 051

NSE Symbol: TVSSCS

Dear Sir/Madam,

Sub: Intimation regarding Newspaper Advertisement of notice of meetings of the Equity Shareholders and Unsecured Creditors of TVS Supply Chain Solutions Limited ("Company") convened pursuant to the directions of the Hon'ble National Company Law Tribunal, Chennai Bench ("Hon'ble Tribunal")

Dear Sir/Madam,

This has reference to our letter dated 27thJune, 2025 informing about the meetings of (i) the Equity Shareholders; and (ii) the Unsecured Creditors of the Company, to be held on Wednesday, 30th July, 2025, pursuant to the directions given by the Hon'ble Tribunal vide its order dated 30th May, 2025, in the matter of the proposed Scheme of Amalgamations between Mahogany Logistics Services Private Limited ("First Transferor Company"), TVS SCS Global Freight Solutions Limited ("Second Transferor Company"), White Data Systems India Private Limited ("Third Transferor Company"), SPC international (India) Private Limited ("Fourth Transferor Company") and FLEXOL Packaging (India) Limited ("Fifth Transferor Company") with and into TVS Supply Chain Solutions Limited ("Transferee Company") and their respective shareholders under Sections 230 to 232 of the Companies Act, 2013.

In this regard, we enclose copies of the advertisements of notice for the aforesaid meetings, published in the following newspapers today, i.e. Saturday, 28th June 2025.

i. The Business Standard, All India Edition, in English language; and

ted *

ii. Makkal Kural Tamil Nadu Edition, in vernacular language.

The said newspaper advertisements are also available on the website of the Company, www.tvsscs.com.

Kindly take the same on records.

Thanking You,

Yours faithfully,

For TVS Supply Chain Solutions Limited

P D Krishna Prasad

Company Secretary

TVS Supply Chain Solutions Limited

Corporate Office: Tamarai Tech Park, South Block, 3rd Floor, No.16, SP Developed Plot, Jawaharlal Nehru Road, Industrial Estate, Guindy, Chennai - 600 032, India. Phone: +91 - 44 - 3088 2400 / 4098 0300

Registered Office: No: 10, Jawahar Road, Chokkikulam, Madurai - 625002, India.

BELIEVE IN THE POWER OF US®

Life insurance cover under PMJJBY may be doubled

insurers in partnership with participating

banks or post offices. As on April 23, 2025,

more than 236.3 million people had

enrolled, and ₹18,398 crore had been dis-

The PMSBY is an accident insurance

scheme that provides coverage of up to ₹2

lakh for accidental death or disability at a

nominal premium of ₹20 per annum. It

offers a one-year renewable cover and is

administered through Public Sector Gen-

eral Insurance Companies (PSGICs) and

other approved general insurers in collab-

oration with participating banks or post

bank or post office account and who give consent to auto debit are eligible to enrol

through only one account, even if they

have multiple. As of April 23, 2025, over

510.6 million people have enrolled under

the scheme, and ₹3,121 crore has been

the annual targets of the two flagship insurance schemes for social security,

PMSBY and PMJJBY, according to govern-

ment data reviewed by Business Standard.

achieved only 40 per cent of their annual

Till October 2024, while PSBs had

The PSBs have fallen short of achieving

paid out against 157,000 claims.

Individuals aged 18-70 years holding a

bursed for 920,000 claims.

HARSH KUMAR

New Delhi, 27 June

The Union finance ministry is working on a proposal to double the life insurance cover under its flagship financial inclusion insurance scheme, the Pradhan Mantri Jeevan Jyoti Bima Yojana (PMJJBY), said a senior govern-

As part of this revamp, a revision in premiums is also under consideration. "Under the proposed plan, the life insurance cover under PMJJBY, which currently provides a one-year term life cover of₹2 lakh for individuals aged 18-50 years, may be doubled to ₹4 lakh.


However, the annual premium, which is currently ₹436 per subscriber, could also be increased to ₹700-800," the official said. The official said the government was also considering expanding coverage under the Pradhan Mantri Suraksha Bima Yojana (PMSBY), details of which are yet

'The government is still in the process of gathering feedback and assessing the feasibility of the proposed enhancements," the official said. An email sent to finance ministry remained unanswered till the time of going to press.The official added that the key concern being examined was the affordability of higher premiums, especially among low-income segments.

"Feedback from public-sector banks (PSBs) indicates there is already some resistance from customers to the existing ₹436 premium. Without an upward revision, it would be difficult to sustain or expand the scheme," the official added.The PMJJBY is a governmentbacked life insurance scheme aimed at providing coverage for death due to any

It offers a one-year renewable cover, administered through Life Insurance Corporation (LIC) and other approved life





- Annual premium of PMJJBY, currently at ₹436 per subscriber; it may be increased to ₹700-800
- The government is also mulling expanding the coverage under the Pradhan Mantri Suraksha Bima Yojana
- Insurance penetration in India peaked at 4.2% in 2021-22 but has since declined

they had met just 30 per cent of the 41 mil-

Among PSBs, Bank of India had the lowest achievement with only 11 per cent of the target, followed by UCO Bank (14 per cent), Bank of Maharashtra (24 per cent), and Union Bank of India (24 per cent). State Bank of India (SBI) and Indian Bank had the highest enrolment percentages, 60 per cent and 45 per cent, till

The annual report of the Insurance Regulatory and Development Authority of India (Irdai) reported a worrying fall in insurance penetration, including both life and non-life, which fell to 3.7 per cent in financial year 2023-24 from 4 per cent

 $Life \, in surance \, penetration \, declined \, to \,$ 2.8 per cent of GDP in FY24, compared to 3 per cent in FY23. India's insurance penetration remains significantly lower than the global average of 7 per cent in 2023,



- As part of the revamp, revisions in

lion target for PMJJBY.

October 2024, respectively.

in the preceding year.

which rose from 6.8 per cent in 2022.

Insurance penetration peaked at 4.2 per cent during the pandemic in 2021-22 but has since declined. The Irdai report highlighted that low penetration reflects a lack of widespread insurance coverage, which is a concern in a rapidly developenrolment target of 64 million for PMSBY,

✓ YES BANK Email: stress.management@yesbank.in | CIN: L65190MH2003PLC143249

Registered & Corporate Office: YES BANK Limited: YES BANK House, Off Western Express Highway, Santacruz (E), Mumbai - 400055, India. **Tel:** +91 (22) 5091 9800 / +91 (22) 6507 9800 Fax: +91 (22) 2619 2866 | Website: www.yesbank.in

INVITATION FOR EXPRESSION OF INTEREST FOR SALE OF STRESSED LOAN EXPOSURES THROUGH AUCTION UNDER SWISS CHALLENGE METHOD

YES BANK Limited ("Bank") invites Expression of Interest ("EOI") to participate in the public auction under Swiss Challenge Method ("SCM"), for the proposed sale of the below mentioned stressed loan exposure of the Bank (on a portfolio basis), in terms of the extant guidelines of Reserve Bank of India ("Sale Process"). The stressed loan exposure is being offered for sale on a "100% upfront cash basis" only:

Portfolio level	Principal Outstanding (Rs. in Cr) as on June 15, 2025	Ageing post NPA (In year)	Base/ Anchor Bid Amount (Rs. in Cr)	Minimum Markup stipulated for bidding
Affordable Housing Finance Loans (AHFL)	38.38*	1 year and above	16.21	5%
Total (at Portfolio level)	38.38			

* The stated principal outstanding was Rs. 39.54 Cr as on the date of publication of Base Bid advertisement on May 26, 2025 which is now reduced to Rs. 38.38 Cr on account of recovery in few accounts.

Eligible interested applicants may access the process document for the SCM ("Process Document") on the following link of the Bank's website https://www.yesbank.in/about-us/media/auction-property/sale-npa-portfolio, or the same may be obtained by sending an email to stress.management@yesbank.in mentioning "Sale of AHFL portfolio" - EOI Advertisement dated June 28, 2025" as the subject line. The details of the base/anchor bid and related process is set out in the Process Document. The eligible interested applicants shall submit their EOI along with a duly signed (executed by authorised signatory) and adequately stamped Non-Disclosure Agreement (as per the format and in the manner prescribed in the Process Document) on or before 5:00 p.m. of July 03, 2025, post which access to the data room may be provided as per the terms of the Process Document. This invitation of EOI is subject to the terms of the Process Document and selection of the successful bidder, will be governed by the terms set out thereto.

The sale is on "as is where is", "as is what is", "whatever there is", and "without recourse" basis to the Bank. The Bank reserves the right to modify, alter, and/or amend any terms of the Sale Process and the Process Document, including the prescribed timelines, and/or to cancel the Sale Process at any stage and/or accept or reject any EOI, with or without assigning any reason thereof (which decision will be final, binding and conclusive), without any liability to any person whatsoever.

Place: Mumbai Date: June 28, 2025

Resolution and Recoveries

US trade talks: Apple growers flags concerns

SANJEEB MUKHERJEE New Delhi, 27 June

Apple growers from Jammu & Kashmir, Uttarakhand, and Himachal Pradesh have called upon the chief ministers of their respective states to jointly approach the central government to ensure that there are no unreasonable changes in the tariff structure on apples imported from the US, as part of the bilateral trade deal.

Apples, at present, attract an import duty of 50 per cent from the US, which the country is demanding to be brought down. "Since 2001, India's apple imports have climbed from 200,000 tonnes to 600,000 tonnes and from 1.7 per cent of the domestic production to 22.5 per cent. Foreign apples from the US and other countries are outcompeting our domestic fruit, putting the lives of more than 800,000 apple growing households in peril," statement from the Apple Farmers' Federation of India (AFFI) a body of apple growers from Jammu and Kashmir, Himachal Pradesh and Uttarakhand said.

ONGC caps Assam gas leak

Rudrasagar gas field was leaking for 15 days

SUBHAYAN CHAKRABORTY

on Friday managed to stop the natural gas at the Rudrasagar gas field in Assam which had been leaking for the past 15 days.

ONGC announced that capping operation has successfully completed at the RDS 147A well site in Sivasagar district. "This MANAGEMENT TEAM, blowout started on June 12, and has been capped successfully within shortest possible time following all the best practices,"Petroleum and Natural Gas Minister Hardeep Singh Puri said in a post on X.

ONGC's crisis management team (CMT), along with experts from the Texas-based Cudd Pressure Control begun. The team included experts from the company, completed the operation to safely International Well Control Agency. imbalance or toppling during the lifting process," ONGC said in a statement.

rately placed onto the wellhead. This redi-

rected the gas flow securely to the top of the

Before this, an extra-long boom crane cessfully to remove the 42 tubing stands from the derrick of the rig, clearing the path for the safe removal of the rig base from the

> The gas leak had sparked widespread fear,

mining engineers and experts from the United States had reached the gas field on June 20, or the 8th day after the leak had

remove the damaged Blowout Preventer Rudrasagar is one of India's oldest proscale evacuation.

capping stack, allowing containment. New Delhi, 27 June State-owned national oil & gas major ONGC

ALONG WITH EXPERTS

FROM US-BASED CUDD

OPERATION TO SAFELY

PRESSURE CONTROL.

COMPLETED THE

ONGC'S CRISIS

and a 40-tonne crane had been used sucwellhead.

> and 330 families were evacuated from surrounding areas as a precautionary measure. The first team of

REMOVE THE DAMAGED BLOWOUT PREVENTER

(BOP) from the wellhead. "The effort was duction sites operational since 1960, and is carried out with high precision and coordi- located on the outskirts of district headnation to ensure stability and prevent any quarters Sivasagar. More than 1,500 people from villages around the rig have been evacuated. In June, 2020, a similar gas well Once the BOP was safely removed, the blowout in Oil India Limited's (OIL) Baghjan pre-positioned capping stack, prepared at gas field, in Assam's Tinsukia district, the staging area, was carefully and accu-resulted in three deaths and large

India pushes China for road map for resolving border issues

SATARUPA BHATTACHARIYA New Delhi, 27 June

Defence Minister Rajnath Singh on Thursday told his Chinese counterpart Admiral Dong Jun that a structured road map of permanent engagement and de-escalation would help in solving complex India-China border issues, the Ministry of Defence (MoD) said in a media statement on Friday.

"Singh stressed on border management and having a permanent solution to border demarcation by rejuvenating the established mechanism on the issue," the MoD statement said.

Singh met Dong in Qingdao, China, on the sidelines of the defence ministers' meeting of the Shanghai Cooperation Organisation (SCO) on Thursday.In-depth discussions on the need to maintain peace and tranquillity along the Indo-China border were held during the bilateral meeting, the statement said. It added that Singh acknowledged the work being undertaken by both sides to bring back a "semblance of normalcy". He emphasised the

'SCO document without terrorism reference not acceptable to India'

Union External Affairs minister S Jaishankar (pictured) on Friday said India wanted a reference to terrorism in the outcome document of the Shanghai Cooperation Organisation (SCO) defence ministers' meeting, but it was not acceptable to one member country, an oblique reference to Pakistan. He said Defence Minister Rajnath Singh's view on the matter was right since the main purpose of SCO was to fight terrorism and without a reference on it (on India's concerns on terrorism), he would not accept the outcome document.

need to create "good neighbourly conditions" to achieve the best mutual benefits as well as to cooperate for stability in Asia and the world

The defence minister urged to bridge the trust deficit created after the Galwan River valley standoff in 2020 by "taking action on the ground".

At least 24 Indian and Chinese soldiers were killed in the clash that led to the freezing of bilateral relations, which have started thawing since Prime Minister Narendra Modi and Chinese

President Xi Jinping met on the sidelines of a Brics summit in Russia in October.

to continue discussions at various levels to achieve progress on issues related to disengagement, de-escalation, border management, and "eventually delimitation through existing mechanisms", the statement said

The two ministers agreed

Singh also briefed Dong on the Pahalgam terror attack, when 26 people were killed in a targeted manner, and on Operation Sindoor - India's military campaign two weeks

later against terrorist camps in Pakistan that India said were linked to the attack.

India refused to sign an intended SCO communique on Thursday because it didn't include the Pahalgam terrorist attack, among other con-

Singh also met Russian Defence Minister Andrey Belousov in Qingdao, where they discussed the production of air defence items and air-to-air missiles, as well as the supply of Russian-made S-400 systems and Su-30MKI fighter jet upgrades.

India deployed the S-400 missile system, which is integrated with its indigenous platforms, effectively during the four-day conflict with Pakistan after Operation Sindoor was launched on May 7.

India is seeking to upgrade its Su-30MKI fleets, estimated to be 260. The process, according to government sources, will likely include upgrading avionics radars, engines, electronic warfare equipment and weapons. It is one the most strategically significant fleets of the Indian Air Force and has been upgraded over the past decade or so.



FORM NO. CAA2

[Pursuant to Section 230 (3) of the Companies Act, 2013 and Rule 6 and 7 of Companies (Compromises, Arrangements and Amalgamations) Rules, 2016

BEFORE THE NATIONAL COMPANY LAW TRIBUNAL **DIVISION BENCH - I CHENNAI**

In the Matter of CA(CAA)/31/CHE/2025 under

Sections 230 to 232 of the Companies Act, 2013 and other applicable provisions of the Companies Act 2013, read with Companies (Compromises, Arrangements and Amalgamations) Rules, 2016

> In the matter of Scheme of Amalgamation Between
> MAHOGANY LOGISTICS SERVICES PRIVATE LIMITED

(First Applicant Company/ First Transferor Company) TVS SCS GLOBAL FREIGHT SOLUTIONS LIMITED

(Second Applicant Company/ Second Transferor Company) WHITE DATA SYSTEMS INDIA PRIVATE LIMITED

(Third Applicant Company/ Third Transferor Company) SPC INTERNATIONAL (INDIA) PRIVATE LIMITED (Fourth Transferor Company)

And FLEXOL PACKAGING (INDIA) LIMITED (Fourth Applicant Company/ Fifth Transferor Company)
With and into TVS SUPPLY CHAIN SOLUTIONS LIMITED

(Fifth Applicant Company/ Transferee Company)

THEIR RESPECTIVE SHAREHOLDERS CIN: L63011TN2004PLC054655 Registered Office: No. 10, Jawahar Road,

Chokkikulam, Madurai - 625002, Tamil Nadu

...Fifth Applicant Company/ Transferee Company

NOTICE AND ADVERTISEMENT OF NOTICE OF THE MEETING OF EQUITY SHAREHOLDERS AND UNSECURED CREDITORS OF TVS SUPPLY CHAIN SOLUTIONS LIMITED

Notice is hereby given that the National Company Law Tribunal, Chennai Bench ("Tribunal") by an order dated 30th May 2025, ("Order"), in the above mentioned joint Company Application has directed convening a separate meeting of the Equity Shareholders and Unsecured Creditors of TVS Supply Chain Solutions Limited ("the Company"), for the purpose of considering, and if thought fit, approving with or without modification(s), the Scheme of Amalgamation proposed to be made between Mahogany Logistics Services Private Limited (formerly known as DRSR Logistics Services Private Limited) ("First Transferor Company"), TVS SCS Global Freight Solutions Limited ("Second Transferor Company"), White Data Systems India Private Limited ("Third Transferor Company"), SPC international (India) Private Limited ("Fourth Transferor Company") and FLEXOL Packaging (India) Limited ("Fifth Trán'sferor Company") with and into TVS Supply Chain Solutions Limited ("Tran'sferee Company") and their respective Shareholders ("Scheme") pursuant to the provisions of Sections 230 to 232 of the Companies Act, 2013 ("Companies Act") and other applicable provisions thereof and applicable rules thereunder.

In pursuance of the said Order and as directed therein and in accordance with the applicable laws including relevant circulars issued by Ministry of Corporate Affairs and Securities Exchange Board of India, further notice is hereby given that the following meetings be convened through Video Conferencing ('VC') or Other Audio Visual Means ('OAVM'):

> I.Equity Shareholders Meeting on Wednesday, the 30th day of July, 2025 at 11:00 A.M. (IST) II.Unsecured Creditors Meeting on Wednesday, the 30th day of July, 2025 at 03:00 P.M. (IST)

The Notice along with the Explanatory Statement are being issued electronically on June 27, 2025 to those Equity Shareholders and Unsecured Creditors who have registered their e-mail IDs, and in physical form on June 27, 2025 to those Members/Unsecured Creditors who have not registered their e-mail IDs with the Company.

The Notice along with the Explanatory Statement and corresponding annexures are available on the Company's website www.tvsscs.com, websites of the Stock Exchanges, i.e., BSE Limited and National Stock Exchange of India Limited at www.bseindia.com and www.nseindia.com, respectively, and on the website of NSDL at www.evoting.nsdl.com. Copies of the said Scheme, and the Explanatory Statement under Section 230 of the Companies Act, 2013 can be obtained free of charge and will be available for inspection at Corporate Office of the Company situated at Tamarai Tech Park South Block 3rd Floor, 16 SP Developed Plot Jawaharlal Nehru St, Guindy Industrial Estate, Chennai - 600 032, Tamil Nadu, India, during business hours on all working days, except Saturdays and Sundays.

The Tribunal has appointed Mr. L.N. Gupta as the Chairperson and Mr. Raymond Albyness as Scrutinizer for the meeting(s). The above-mentioned Scheme, if approved by the Equity Shareholders and Unsecured Creditors at their respective meeting(s), will be subject to the subsequent approval of the Tribunal and such other approvals, permissions and sanctions of regulatory or other

Further, in compliance with provisions of the Companies Act and SEBI (Listing Obligation and Disclosure Requirements) Regulations, 2015, the Company is providing the Equity Shareholders and Unsecured Creditors the facility to exercise their right to vote on resolution(s) proposed by electronic means using the electronic voting system ("remote e-voting") of National Securities Depository Limited ('NSDL')

The cutoff date for e-voting (including remote e-voting) and time period for the remote e-voting for the aforesaid meetings is as

Particulars	Equity Shareholders Meeting	Unsecured Creditors Meeting
Cut-off Date	July 23, 2025	June 20, 2025
Remote-voting start date and time	Sunday, July 27, 2025	Sunday, July 27, 2025
Remote-voting end date and time	Tuesday, July 29, 2025	Tuesday, July 29, 2025

The facility for casting vote by remote e-voting would be disabled after the end time, as mentioned above, for the respective meetings. Once the vote on the resolution is cast by the Equity Shareholder/ Unsecured Creditor, he/she shall not be allowed to

The e-voting facility shall also be made available during the meeting to enable the Equity Shareholders/ Unsecured Creditors who have not cast their vote through remote e-voting to exercise their voting rights. Equity Shareholders/ Unsecured Creditors who have cast their vote through remote e-voting may attend the meeting but shall not be entitled to cast their vote again.

The instructions, as provided by NSDL regarding the process and manner of remote e-voting have been sent along with the Notice. All grievances connected with the facility for voting by electronic means may be addressed to Ms. Prajakta Pawle, Executive, NSDL, or send an email to evoting@nsdl.com or call toll free no. 022-48867000.

For TVS Supply Chain Solutions Limited

Date: June 27, 2025 Place: Chennai

(P D Krishna Prasad) Company Secretary

தாம்பரத்தில் அண்ணா தி.மு.க. கண்டன பொதுக்கூட்டம்

அரசின் நிர்வாக தி.மு.க. கண்டித்து, சீர்கேட்டை செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் தாம்பரம் மாநகர சேலையூர் பகுதி அண்ணா தி.மு.க. சார்பில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம், கிழக்கு தாம்பரத்தில் சேலையூர் பகுதி கழகச் செயலாளரும், தாம்பரம் மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவருமான சேலையூர் ஜி.சங்கர் தலைமையில் நடைபெற்றது.

ஒன்றியக் பகுதி, கழகச் செயலாளர்கள் எம்.கூத்தன், எல்லார் செழியன், ஏ.கோபிநாதன், இரா. மோகன். மாமன்ற உறுப்பினர் எம்.தேவேந்திரன், மாடம்பாக்கம் ஜெ.சீணுபாபு, மதுரைப்பாக்கம் எம். எஸ்.வளையாபதி, பி.மனோகான். பகுதி நிர்வாகிகள், டி.அய்யனார், எஸ். மலர்லட்சுமி, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

46வது தெற்கு வட்டக் கழகச் செயலாளர் டி.ஏ.பலராமன், வட்டக் கமகச்செயலாளர்கள் டி. ஆன்ரூஸ்பாபு, கே.எல்.மனிதநேயமூர்த்தி, ஜெ.எல்.சுரேஷ்பாபு, என்.ரவிக்குமார்,

Mmar: Quimmar 403HSLED068705 and 403TSHED095934

ததி : 28.08.2025 இடம்: சென்



ஜி.திவாகர், வி.இராமமூர்த்தி, எ.அப்துல் மஜீத், ச.கோட்டைசாமி, ஏ.கே.வி.ஜீவன்ஜீவா, எஸ். பொன்னுசாமி, எம்.வசந்த், ஜி.கந்தன், கே.கிருஷ்ணமூர்த்தி, வி.கோபால். கே.கே.சரவணன் டி.பாலாஜி, ஆகியோர் வரவேற்புரையாற்றினர்.

48வது தெற்கு வட்டக் கழக நிர்வாகி கள் ஜி.கோவிந்தராஜூலு, பி.பார்வதி, எம்.புஷ்பா, கே.ராம்மோகன், வி.வினோத், பி.ஏழுமலை, கே.பி. சத்யன், இ.அன்பு, ஜெ.லிங்கமூர்தி, ஜி.ஜானகிராமன், பி.ஜெயசீலன், கே.வெங்கடேசன், எஸ்.அய்யனார், ஆர்.காந்தி, எம்.அருணாச்சலம், எம்.

பஜாஜ் ஹவுசிங் பைனான்ஸ் லிமிடெட்

ஈடுபெற்ற ஆஸ்தியின் விவரம் (அசையா சொத்து)

ாமஜெயம் ஹோம்ஸ், செயிண்ட் அந்தோணி நக

அதன் பகுதிகளும்:

பாலசுந்தரம் ஏ.என்.ராஜன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் தலைமைக் செயற்குழு உறுப்பினரும் தலைமைக் கழகப் பேச்சாளருமான ஏ.அமுதா, செங்கல்பட்டு மேற்கு செயலாளரும் முன்னாள் கழகச் நாடாளுமன்ற உறுப்பினருமான சிட்லபாக்கம் ச. இராசேந்திரன், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றத் முன்னாள் தலைவர் அமைச்சர் ஆகியோர் டி.கே.எம்.சின்னையா தி.மு.க அரசை கண்டித்து கண்டன உரையாற்றினர்.

கூட்டத்தில் மாவட்டக் கழகப்

> பி.கே. பொருளாளர் பரசுராமன், பொதுக்குழு உறுப்பினர் தா.மு. துரைவேல், கழக இலக்கிய அணி துணைச் கே.எஸ். செயலாளர் மலர்மன்னன், மாவட்ட செயலாளர்கள் ஜி.எஸ்.புருஷோத்தமன், தாம்பரம் மாநகரா**ட்**சி உறுப்பினர்கள் மாமன்ற சி.சாய்கணேஷ், வாணி சுரேஷ்பாபு, ஸ்டார் பிரபா, வாட்டர் கே.ராஜ், சுபாஷினி புருஷோத்தமன் வழக்கறிஞர் பம்மல் இரா. லோகநாதன் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். வட்ட செயலாளர் ஆதி.ஜெகதீசன்

இவலகம்: செரிப்ரம் ஐடி பார்க், பி2 கட்டிடம், 5வது தளம், கல்யாணி நகர், புனே, மகாராஷ்டிரா – 411014 பலகம்: யூனிட் எண்.804, 805, 806, 5வது தளம், டெல்டா விங், ரஹேஜா டவர்ஸ், 177, அண்ணா சாலை, சென்னை – 600002. சுவாதீன அறிவிப்பு 2002ம் ஆண்டு கடனீட்டுச் சொத்துக்களை ரொக்கமாக்குதல் மற்றும் நிதி சொத்துக்களை சீரமைத்தல் மற்றும் கடனீட்டுச் சொத்து மீதான உரிமை லாக்கச் சட்டம், பிரிவு 13(4), 2002ம் ஆண்டு கடனீட்டுச் சொத்துக்கள் மீதான உரிமை (அமலாக்க) விதிகள், 6(1)வது விதிமுறை கீழ். (பிற்சேர்க்கை-IV) கீழே கையொப்பபட்டுள்ள மெசன் பஜாஜ் தகுவுள்ள வயாளன்ஸ் லிகிபட்டின் (கிரச்சுப்பால்) அங்கீகிக்கப்பட்ட அடுகாரி அவர்கள், 2002ம் ஆன்று கடனிட்டுக் சொத்துக்கணை செருக்கும்கள் இரும் கிறும் இதி சொத்துக்கணை சிரைவது மற்றும் நிறி சொத்துக்கணை சிரைவது கிறும் கிறிம் அணி டிமாண்ட் நோட்டீஸ் தேதி மற்றும் தொகை மற்றும் விவசாய நிலம் அல்லாத சொத்து மற்றும் சிறு துண்டுகளு

BELIEVE IN THE

நன்றியுரையாற்றினார்.

அறிவிப்பு

படிவம் எண். CAA2

நிறுவனங்கள் சட்டம், 2013 இன் பிரிவு 230 (3) மற்றும் நிறுவனங்கள் (சமரசம், ஏற்பாடுகள் மற்றும் ஒருங்கிணைப்புகள்) விதிகள், 2016 இன் விதி 6 மற்றும் 7 இன் படி தேசிய நிறுவனச் சட்ட தீர்ப்பாயத்திற்கு முன் பிரிவு பெஞ்ச் – 1 சென்னை

CA(CAA)/31/CHE/2025 இன் கீழ் நிறுவனங்கள் சட்டம், 2013 இன் பிரிவு 230 முதல் 232 வரை மற்றும் நிறுவனங்கள் சட்டம் 2013 இன் பிற பொருந்தக்கூடிய விதிகள், நிறுவனங்கள் (சமரசம், ஏற்பாடுகள் மற்றும் ஒருங்கிணைப்புகள்) விதிகள், 2016 உடன் படிக்கவும் மற்றும்

இணைப்புத் திட்டத்தின் விஷயத்தில் இடையே MAHOGANY LOGISTICS SERVICES PRIVATE LIMITED (முதல் விண்ணப்பதாரர் நிறுவனம்/முதல் பரிமாற்ற நிறுவனம்) Lummilla

TVS SCS GLOBAL FREIGHT SOLUTIONS LIMITED (இரண்டாவது விண்ணப்பதாரர் நிறுவனம்/ இரண்டாவது பரிமாற்ற நிறுவனம்) மற்றும்

WHITE DATA SYSTEMS INDIA PRIVATE LIMITED (மூன்றாவது விண்ணப்பதாரர் நிறுவனம்/மூன்றாவது பரிமாற்ற நிறுவனம்) animinan

SPC INTERNATIONAL (INDIA) PRIVATE LIMITED (நான்காவது பரிமாற்ற நிறுவனம்) மற்றும் FLEXOL PACKAGING (INDIA) LIMITED

(நான்காவது விண்ணப்பதாரர் நிறுவனம்/ஐந்தாவது பரிமாற்ற நிறுவனம்) TVS SUPPLY CHAIN SOLUTIONS LIMITED (ஐந்தாவது விண்ணப்பதாரர் நிறுவனம்/மாற்றுதாரர் நிறுவனம்) mmmin

அவர்களின் மதிப்பு மிக்க பங்குதாரர்கள் TVS SUPPLY CHAIN SOLUTIONS LIMITED

CIN: L63011TN2004PLC054655 பதிவு செய்யப்பட்ட அலுவலகம்: எண். 10, ஜவஹர் சாலை, சொக்கிகுளம், மதுரை – 625002, தமிழ்நாடு

...ஐந்தாவது விண்ணப்பதாரர் நிறுவனம்/ மாற்றுதாரர் நிறுவனம்

TVS SUPPLY CHAIN SOLUTIONS LIMITED –ன் ஈக்விட்டி பங்குதாரர்கள் மற்றும் பாதுகாப்பற்ற கிரெடிட்டர்களின் கூட்டத்தின் அறிவிப்பு மற்றும் விளம்பர அறிவிப்பு

மேலே குறிப்பிடப்பட்ட கூட்டு நிறுவன விண்ணப்பத்தில், தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம், சென்னை பெஞ்ச் (**"தீர்ப்பாயம்")** மே 30, 2025 தேதியிட்ட உத்தரவின் மூலம், மேலே குறிப்பிடப்பட்ட கூட்டு நிறுவன விண்ணப்பத்தில், TVS Supply Chain Solutions Limited -ன் **("நிறுவனம்")** பங்குதாரர்கள் மற்றும் பாதுகாப்பற்ற கடன் வழங்குநர்களின் தனி கூட்டத்தை கூட்ட உத்தரவிட்டுள்ளது. Mahogany Logistics Services Private Limited (முன்னர் DRSR Logistics Services Private Limited) ("முதல் பரிமாற்ற நிறுவனம்") TVS SCS Global Freight Solutions Limited ("இரண்டாவது பரிமாற்ற நிறுவனம்") White Data Systems India Private Limited ("மூன்றாவது பரிமாற்ற நிறுவனம்") SPC International (India) Private Limited ("நான்காவது பரிமாற்ற நிறுவனம்") மற்றும் FLEXOL Packaging (India) Limited ("ஐந்தாவது பரிமாற்ற நிறுவனம்') ஆகியவற்றுக்கு இடையே செய்ய முன்மொழியப்பட்ட ஒருங்கிணைப்புத் திட்டத்தை பரிசீலித்து, பொருத்தமாக இருந்தால், மாற்றங்களுடன் அல்லது இல்லாமல் ஒப்புதல் அளிக்கும் நோக்கத்திற்காக, அதன் பிரிவு 230 முதல் 232 வரையிலான விதிகளின்படி TVS Supply Chain Solutions Limited ("பரிமாற்றம் பெறுபவர் நிறுவனம்") மற்றும் அவர்களின் பங்குதாரர்கள் ("திட்டம்") உடன் இணைந்து செயல்பட வேண்டும் என்று இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது. நிறுவனங்கள் சட்டம், 2013 **("நிறுவனங்கள் சட்டம்")** மற்றும் அதன்

பிற பொருந்தக்கூடிய விதிகள் மற்றும் அதன் கீழ் பொருந்தக்கூடிய விதிகள். மேற்கூறிய உத்தரவின்படி, அதில் இயக்கப்பட்டபடி மற்றும் இந்திய கார்ப்பரேட் விவகார அமைச்சகம் மற்றும் பத்திர பரிவர்த்தனை வாரியத்தால் வெளியிடப்பட்ட தொடர்புடைய சுற்றறிக்கைகள் உட்பட பொருந்தக்கூடிய சட்டங்களின்படி, பின்வரும் கூட்டங்கள் வீடியோ கான்பரன்சிங் ('VC') அல்லது பிற ஆடியோ விஷுவல் வழிமுறைகள் ('OAVM') மூலம் கூட்டப்படும் என்று இதன் மூலம் மேலும் அறிவிப்பு வழங்கப்படுகிறது:

l. பங்குதாரர்கள் கூட்டம் **ஜூலை 30, 2025 புதன்கிழமை காலை 11:00 மணிக்கு** (IST) II. பிணையமற்ற கடன் வழங்குநர்கள் கூட்டம் ஜூலை 30, 2025 புதன்கிழமை பிற்பகல் 03:00 மணிக்கு (IST)

விளக்க அறிக்கையுடன் கூடிய அறிவிப்பு, ஐூன் 27, 2025 அன்று தங்கள் மின்னஞ்சல் ஐடிகளைப் பதிவு செய்த பங்குதாராகள் மற்றும் பாதுகாப்பற்ற கடன் வழங்குநாகளுக்கு மின்னணு முறையிலும், ஐூன் 27, 2025 அன்று தங்கள் மின்னஞ்சல் ஐடிகளைப் பதிவு செய்யாத உறுப்பினாகள்/ பாதுகாப்பற்ற

கடன் வழங்குநர்களுக்கு நேரடி வடிவத்திலும் வெளியிடப்படும்.

தேதி: June 27,2025

இடம்: சென்னை

விளக்க அறிக்கை மற்றும் தொடர்புடைய இணைப்புகளுடன் கூடிய அறிவிப்பு, நிறுவனத்தின் வலைத்தளமான www.tvsscs.com, பங்குச் சந்தைகளின் வலைத்தளங்களான BSE லிமிடெட் மற்றும் தேசிய பங்குச் சந்தையான www.bseindia.com மற்றும் www.nseindia.com மற்றும் NSDL இன் வலைத்தளமான www.evoting.nsdl.com இல் முறையே கிடைக்கும். மேற்கூறிய திட்டத்தின் நகல்களையும், நிறுவனங்கள் சட்டம், 2013 இன் பிரிவு 230 இன் கீழ் விளக்க அறிக்கையையும் இலவசமாகப் பெறலாம், மேலும் தாமரை டெக் பார்க், சவுத் பிளாக் 3வது மாடி, 16 SP டெவலப்டு ப்ளாட் ஜவஹர்லால் நேரு தெரு, கிண்டி தொழில்துறை எஸ்டேட், சென்னை – 600 032, தமிழ்நாடு இந்தியா – வில் அமைந்துள்ள நிறுவனத்தின் கார்ப்படே அலுவலகத்தில்,

தனி மற்றும் குரைபிற்றுக்கிழமைகள் தவிர, அனைத்து வேலை நாட்களிலும் வணிக நேரங்களில் ஆய்வுக்குக் கிடைக்கும். தீர்ப்பாயம் திரு. எல்.என். குப்தாவைத் தலைவராகவும், திரு. ரேமண்ட் ஆல்பின்ஸைக் கூட்டத்திற்கு ஆய்வாளராகவும் நியமித்துள்ளது. மேற்கூறிய திட்டம், ஈக்விட்டி பங்குதாரர்கள் மற்றும் பிணையமற்ற கடன் வழங்குநர்களால் அவர்களின் கூட்டங்களில் அங்கீகரிக்கப்பட்டால், தீர்ப்பாயத்தின் அடுத்தடுத்த ஒப்புதலுக்கும், தேவைக்கேற்ப ஒழுங்குமுறை அல்லது பிற அதிகாரிகளின் பிற ஒப்புதல்கள், அனுமதிகள் மற்றும் தடைகளுக்கும்

மேலும், நிறுவனங்கள் சட்டம் மற்றும் SEBI (பட்டியல் சுடமை மற்றும் வெளிப்படுத்தல் தேவைகள்) விதிமுறைகள், 2015 இன் விதிகளுக்கு இணங்க நிறுவனம் தேசிய பத்திரங்கள் வைப்புத்தொகை லிமிடெட்டின் ('NSDL') மின்னணு வாக்களிப்பு முறையை ('ரிமோட் இ–வாக்களிப்பு') பயன்படுத்தி மின்னணு வழிமுறைகளால் முன்மொழியப்பட்ட தீா்மானங்களில் வாக்களிக்கும் உரிமைபைப் பயன்படுத்துவதற்கான வசதியை பங்குதாரா்கள் மற்றும்

பாதுகாப்பற்ற கடன் வழங்குநர்களுக்கு வழங்குகிறது. மேற்கூறிய கூட்டங்களுக்கான மின்னணு வாக்களிப்புக்கான கட்ஆஃப் தேதி (ரிமோட் இ–வாக்களிப்பு உட்பட) மற்றும் தொலைதூர மின்

விவரங்கள்	ஈக்விட்டி பங்குதாரர்கள் சந்திப்பு	பிணையமற்ற கடன் வழங்குநர்கள் சந்திப்பு
கட்–ஆஃப் தேதி	ஜூலை 23, 2025	ஜூள் 20, 2025
தொலைதூர வாக்களிப்பு தொடக்க தேதி மற்றும் நேரம்	ஞாயிறு, ஜூலை 27, 2025	ஞாயிறு, ஜூலை 27, 2025
தொலைதூர வாக்களிப்பு முடிவு தேதி மற்றும் நேரம்	செவ்வாய், ஜூலை 29, 2025	செவ்வாய், ஜூலை 29, 2025

மேலே குறிப்பிட்டுள்ளபடி, அந்தந்த கூட்டங்களுக்கு, முடிவு நேரத்திற்குப் பிறகு தொலைதூர மின்னணு வாக்களிப்பு மூலம் வாக்களிக்கும் வசதி முடக்கப்படும். ஈக்விட்டி பங்குதாரர்/பாதுகாப்பற்ற கடன் வழங்குபவர் தீர்மானத்தின் மீது வாக்களித்தவுடன், அவர்/அவள் அதை பின்னர் மாற்ற அனுமதிக்கப்படமாட்டார்கள். ரிமோட மின் வாக்களிப்பு மூலம் வாக்களிக்காத ஈக்விட்டி பங்குதாரர்கள்/பாதுகாப்பற்ற கடன் வழங்குநர்கள் தங்கள் வாக்களிக்கும் உரிமையைப்

பயன்படுத்த ஏதுவாக, கூட்டத்தின் போது மின்னணு வாக்களிப்பு வசதியும் வழங்கப்படும். ரிமோட் மின் வாக்களிப்பு மூலம் வாக்களித்த ஈக்விட்டி

பங்குதாரர்கள்/பாதுகாப்பற்ற கடன் வழங்குநர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளலாம், ஆனால் மீண்டும் வாக்களிக்க உரிமை இல்லை ரிமோட் மின் வாக்களிப்பின் செயல்முறை மற்றும் முறை குறித்து NSDL வழங்கிய வழிமுறைகள் அறிவிப்புடன் அனுப்பப்பட்டுள்ளன. மின்னணு முறையில் வாக்களிக்கும் வசதியுடன் தொடர்புடைய அனைத்து குறைகளையும் NSDL நிர்வாகி திருமதி பிரஜக்தா பாவ்லேவுக்கு அனுப்பலாம் அல்லது

evoting@nsdl.com என்ற பின்னஞ்சல் முகவரிக்கு பின்னஞ்சல் அனுப்பலாம் அல்லது கட்டணயில்லா எண்ணை அழைக்கலாம். 022-48867000.

For TVS Supply Chain Solutions Limited

P D கிருஷ்ண பிரசாத்

KANCHI KAMAKOTI CHILDS TRUST HOSPITAL (KKCTH), (A unit of "THE CHILDS TRUST") NO. 12A, NAGESWARA ROAD, NUNGAMBAKKAM, CHENNAI - 600 034.

Phone: 044-4200 1800, EXTN: 183 E-mail: matmanager@kkctch.org | bmm@kkcth.org KKTCH invites bids / quotations for supply of following Medical Equipment to its

hospital at Chennai - 600 034. Patient Monitor (1 no.); Sevoflurane Vaporizer (1 no.); Transport Ventilator (1 no.); Deep Freezer -40° C (1 no.); New Born Open Care Unit (1 no.); ELISA Microplate Reader (1 no.); Mobile Operating Table (2 nos.); Co2 and Blue Laser (1 no.); Pediatric ICU Ventilator (2 nos.)

Quotations should reach Kanchi Kamakoti CHILDSTrust Hospital (No. 12A, Nageswara Road, Nungambakkam, Chennai -600 034) on or before 11.00 AM on 10th July 2025. Quotation will be opened at 11.30 AM on 10th July 2025 in the presence of bidder rep who chose to be present and at the sole discretion of purchase For details, please refer website. https://kkcth.org

If any Query, please contact our Material Manage Mail id: matmanager@kkcth.org . bmm@kkcth.org Cc: childstrustfrandim@kkcth.org. MANAGER - MATERIAL MANAGEMENT

> சென்னை உயர்நீகிமன்றம் (உயில் மற்றும் உயில் இல்லாத வழக்கு பற்றிய ஆள்வரை) முதலேற்பு மனு எண். 131/2025 றபு மனு எண. 131/ 2025 இந்திய வாரிசு உரிமை சட்டம் XXXIX/1925 தொடர்பான மனுவில் 15.07.2022 அன்று இறந்து போன திருமதி மகாலட்சுமி அவர்களின் சொத்துக்கள் தொடர்பான மனு

ு. 1. P.M.ஜெயலட்சுமி, க/பெ. லேட் சத்தியநாராயணன் எண்.3, கிருஷ்ணா நகர், பொன்னியம்மேடு மேற்கு தணிகாசலம் நகா அருகில், கொளத்தூர், சென்னை600 110

2. பி.எம்.தேவகுமார், த/பெ. லேட் முத்துக்குமாரசுவாமி எண்.6/3, சில்வர் கிளவுட் பிளாட்ஸ், ராஜவேலு தெரு, பெரம்பூர், சென்னை–600 011. 3. திருமதி. ராமதிலகம், க/பெ. ஜீவநாதன்

எண்.1/73, பெரிய தெரு, குத்தம்பாக்கம் கிராமம் மற்றும் அஞ்சலகம், வழி:திருமழிசை திருவள்ளூர்–600 0124. மனுதாராக திருவள்ளூர்--600 0124.மனுதாரர்கள் சென்னை-600 071, ஆவடி, காமராஜ் நகர், பூங்கா பிரதான குறுக்கு தொ எண்.12, என்ற முகவரியில் வசித்து வந்து 15.07.2022 அன்று இறந்து போன திருமதி. மகாலட்சுமி அவர்களின் சொத்துகளில் எதேனும் பாத்தியதை கோருகிற அனைவரும் தங்களுக்கு தக்கதெனக் கருதினால் நீதிமன்றம் நிர்வாகச் சான்றிதழ் வழங்குவதற்கு முன்பு சென்னை உயர்நீதிமன்ற மாஸ்டர் கோட்டில் 07.07.2025 அன்று காலை 10.30 மணிக்கு மேற்படி மனு விசாரணையின் போது நடவடிக்கைகளை பார்த்து தங்களது ஆட்சேபணைகளைத் தெரிவித்துத் கொள்ளுமாறு இதன்மூலம் அறிவிக்கப்படுகிறார்கள்

2025 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 17ஆம் தேதி சென்னையில் கையொப்பம் இடப்பட்டது.

பி.முக்குசாமி பி சி நவீன் குமார், என் 123, அங்கப்பநாயக்கன் தெரு, மூன்றாம் மாடி, ஜார்ஜ் டவுன், சென்னை – 600,001 மனுதாரர்களின் வழக்கறிஞர்கள்

உதவி பதிவாள முதல் ஏற்பு பிரிவு 1 உயர் நீதிமன்றம்



லேட்டன்ட் வியூ அனலிட்டிக்ஸ் லிமிடெட்

மின்னஞ்சல்: investorcare@latentview.com

CIN எண் : L72300TN2006PLC058481 பதிவு அலுவலகம்: 5வது தளம், நெனில் டவர், யூனிட் 6,7 மற்றும் 8, ராமானுஜன் ஐடி சிட்டி, ராஜீவ் காந்தி சாலை, தரமணி சென்னை - 600113, தமிழ்நாடு கொலை பேசி: +91 (044) 4344 1700 இணையதளம்: www.latentview.com

காணொளி காட்சி (VC) மூலம் நடத்தப்படும் 19வது ஆண்டு பொதுக் கூட்டம் (AGM) மற்றும் மின்னணு முறையில் வாக்களிப்பு பற்றிய பொது அறிவிப்பு

பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சகம் மற்றும் SEBI (பட்டியல் கட்டுப்பாடுகள் மற்றும் வெளியீடு தேவைகள்) வெளியிட்ட பொது சுற்றறிக்கைகளின்படியும் (ஒட்டுமொத்தமாக சுற்றறிக்கைகள் என்று குறிப்பிடப்படுகிறது), மற்றும் நிறுவனங்கள் சட்டம், 2013 மற்றும் இந்தியப் பத்திரப் பரிவர்த்தனை வாரியத்தின் விதிகளுக்கு (பட்டியல் கடமைகள் மற்றும் வெளிப்படுத்தல் தேவைகள்), 2015, இணங்கவும் பொது இடத்தில் உறுப்பினர்கள் ஆஜராகாமல், மே 02, 2025 தேதியிட்ட கூட்டத்தின் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள வணிகத்தை, மின்னணு முறையில் வாக்களிப்புக்ன மூலம் ('இ-வாக்களிப்பு') பரிவர்த்தனை செய்ய லேட்டன்ட் வியூ அனலிட்டிக்ஸ் லிமிடெட்டின் (கம்பெனி) 19வது வருடாந்திர பொதுக்கூட்டம் (AGM) செவ்வாய் கிழமை, ஜூலை 22, 2025, காலை 09:00 மணிக்கு (இந்திய நேரப்படி) காணொளி காட்சி ('VC') / பிற ஒலி, ஒளி சாதனங்கள் ('OAVM') மூலமாக நடைபெறுகிறது என்று இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது.

சுற்றறிக்கைகளுக்கு இணங்க, வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்பு மற்றும் ஆண்டு அறிக்கையின் நகல்களை உறுப்பினர்களுக்கு அனுப்ப வேண்டிய தேவை நீக்கப்பட்டுள்ளதால், 2024-2025 நிதியாண்டுக்கான வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்பு மற்றும் வருடாந்திர அறிக்கையின் உள்ளிட்ட ஆண்டறிக்கை, மின்னணு வடிவில் **ஜூன் 20, 2025** (கட் ஆஃப் தேதி) அன்று நிறுவனம் / MUFG இன்டைம் இந்தியா பிரைவேட் லிமிடெட் (முன்னர் லிங்க் இன்டைம் இந்தியா பிரைவேட் லிமிடெட்), பதிவாளர் - பங்கு பரிமாற்ற முகவர் ("MUFG இன்டைம்/ RTA") டெபாசிட்டரி பங்கேற்பாளர்களுடன் பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து உறுப்பினர்களின் மின்னஞ்சல் முகவரிகளுக்கு **ஜூன் 27, 2025** அன்று அனுப்பப்பபட்டுள்ளது. மேலே உள்ள ஆவணங்கள் நிறுவனத்தின் இணையதளமான www.latentview.com, BSE லிமிடெட்டின் www.bseindia.com என்ற இணையதளத்திலும், இந்திய தேசிய பங்குச் சந்தை லிமிடெட்டின் www.nseindia.com மற்றும் CDSL இணையதளம் www.evotingindia.com ஆகியவற்றிலும் கிடைக்கும் மேற்கொண்டு, 2024-25 நிதியாண்டுக்கான வருடாந்திர அறிக்கையின் இயற்பியல் பிரதிகளைக் குறிப்பாகக் கோரும் உறுப்பினர்களுக்கு அனுப்பப்படும்.

மேலும், பட்டியல் விதிமுறைகளின் விதிமுறை 36(1)(b) இன் படி, மின்னஞ்சல் முகவரிகளை பதிவு செய்ய தவறிய பங்குதாரர்களுக்கு ஒரு இயற்பியல் தகவல் அனுப்பப்படுகிறது. இந்த தகவலில், வருடாந்திர அறிக்கையை அணுகக்கூடிய நிறுவனத்தின் வலைத்தளத்தின் வலை இணைப்பு மற்றும் வருடாந்திர அறிக்கையை பெறும் அணுகுமுறைகளும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ங்கள் மின்னஞ்சல் முகவரியைப் புதுப்பிக்கத் தவறிய உறுப்பினர்கள் அல்லது கட்ஆஃப் தேதிக்கு பிறகு, அதாவது **ஜூன் 20, 2025** க்குப் பிறகு, நிறுவனத்தின் உறுப்பினர் ஆனவர்களுக்கு அறிவிப்பு மற்றும் வருடாந்திர அறிக்கையை பரிமாற முடியாத காரணத்தினால், வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்பு மற்றும் வருடாந்திர அறிக்கையின் உள்ளிட்ட ஆண்டறிக்கை நகல்களை நிறுவனத்திடம் investorcare@latentview.com என்ற மின்னஞ்சல் முகவரி மூலம் கோரி பெற்றுக்கொள்ளலாம். டிமேட் பயன்முறையில் பங்குகளை வைத்திருக்கும் உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் KYC விவரங்களை புதுப்பிக்காதவர்கள், மின்னஞ்சல் முகவரி மற்றும் பிற KYC விவரங்களை அந்தந்த டெபாசிட்டரி பங்கேற்பாளர்கள் மூலம் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இந்த வருடாந்திர பொதுக்கூட்டத்திற்கு மின்-வாக்களிக்கும் சேவைகள் மற்றும் காணொளி காட்சி ('VC) வசதிகளை வழங்குவதற்காக நிறுவனம் மத்திய டெபாசிட்டரி சர்வீசஸ் லிமிடெட் ("CDSL") உடன் ஈடுபட்டுள்ளது. உறுப்பினர்கள் மின்-வாக்களிக்க CDSLன் https://www.evotingindia.com என்ற இணையதளத்தை அணுகலாம். வாக்களிக்கும் செயல்/மறை மற்றும் வருடாந்கிர பொதுக்கூட்டத்தில் சேர்வதற்கான விரிவான வழிமுறைகள் வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளன.

வாக்களிப்பதற்கான கட்-ஆஃப் தேதியில், அதாவது **செவ்வாய்கிழமை, ஜூலை 15**, 2025 அன்று, உறுப்பினர்களின் பதிவேடு / நன்மை பயக்கும் உரிமையாளர்களின் பதிவேட்டில் பெயர் இடம் பெற்றுள்ள உறுப்பினர்கள் பங்கேற்க மற்றும் மின்னணு முறையில் வாக்களிக்கத் தகுதியுடையவர்கள் (வருடாந்திர பொதுக்கூட்டத்தில் தொலைதூர மின்னணு வாக்குப்பதிவு மற்றும் மின்-வாக்களிப்பு) CDSLன் மின்-வாக்களிப்பு முறை மூலம் வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள வணிகத்தை பரிவர்த்தனை செய்யலாம். வருடாந்திர பொதுக் கட்ட அறிவிப்பை அனுப்பிய பிறகு மற்றும் மின்னணு வாக்களிப்புக்கான கட் ஆப் கடைசி தேதியான ஜூலை 15, 2025 அன்று பங்குகளை பெற்று உறுப்பினர் ஆகியுள்ள எந்தவொரு நபரும் வருடாந்திர பொதுக் கூட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள நடைமுறையைப் பின்பற்றிய பிறகு பயனர் ஐடி மற்றும் கடவுச்சொல்லைப் பெறலாம்.

தொலைதூர மின்னணு வாக்குப்பதிவு, **வெள்ளிக்கிழமை, ஜூலை 18, 2025**, காலை 9.00 மணி (இந்திய நேரப்படி) தொடங்கி, **திங்கட்கிழமை, ஜூலை 21, 2025,** மாலை 5.00 மணிக்கு (இந்திய நேரப்படி) நிறைவு பெறும். மேலே கூறப்பட்ட காலத்திற்கு பின்னர் தொலைதூர மின்னணு வாக்குப்பதிவு அனுமதிக்கப்படமாட்டாது. மேலும், ஒரு தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்ட பிறகு, அதை பின்னர் மாற்ற அனுமதிக்கப்படமாட்டார் என்பதை உறுப்பினர்கள் கவனத்தில் கொள்ளவும்.

வருடாந்திர பொதுக்கூட்டத்திற்கு முன்னதாக தொலைதூர மின்னணு வாக்குப்பதிவு மூலம் வாக்களித்த உறுப்பினர்கள் காணொளி காட்சி / பிற ஒலி ஓளி சாதனங்கள் மூலம் வருடாந்திர பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளலாம் / பங்கேற்கலாம். ஆனால் மீண்டும் வாக்களிக்க உரிமை இல்லை

வருடாந்திர பொதுக்கூட்டத்தில் தொலைதூர மின்னணு வாக்குப்பதிவு செயல்முறை மற்றும் மின்னணு–வாக்கெடுப்பு, நியாயமான மற்றும் வெளிப்படையான முறையில் நடைபெறுவதை உறுதிப்படுத்த, M/s RBJV - அசோசியேட்சின் பார்ட்னர்கள் மற்றும் பயிற்சி நிறுவன செயலாளர்கள், சென்னை (நிறுவன பதிவு எண்: P2016TN053800) R.புவனா, (உறுப்பினர் எண்: F10575, CP No.: 8161) மற்றும் அவர் இல்லாத நிலையில், ஜெயந்த் விஸ்வநாதன் (உறுப்பினர் எண்:F7968, CP No.: 14642), அவர்கள் ஆய்வாளராக நியமிக்கப்பட்டுள்ளனர்.

பட்டியலிடல் விதிமுறைகளின் விதிமுறை பிரிவு 91, 42 உடன் இணைத்து படிக்கக்கூடிய ஒழுங்குமுறையின்படி உறுப்பினர்களின் பகிவு மற்றும் பங்க பரிமாற்ற புத்தகங்கள் **ஜூலை 15, 2025** முதல் **ஜூலை 22, 2025** வரை இடைநிறுத்தம் செய்யப் பட்டிருக்கும். (இரண்டு நாட்களையும் உள்ளடக்கியது).

வருடாந்திர பொதுக்கூட்டத்தின் போது தொலைதூர மின்னணு வாக்குப்பதிவு , மின்னணு முறையில் வாக்களிப்பு தொடர்பான ஏதேனும் தெளிவாக்கல் அல்லது பிரச்சனைகளுக்கு, நீங்கள் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் ("FAQS") மற்றும் உதவிப் பிரிவின் கீழ் www.evotingindia.com இல் கிடைக்கும் மின்-வாக்களிப்பு கையேட்டைப் பார்க்கவும் அல்லது helpdesk.evoting@cdslindia.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் எழுதவும் அல்லது கட்டணமில்லா எண்: 1800 22 55 33 மூலம் திரு. ராகேஷ் தால்வி, (முதுநிலை மேலாளர்) மத்திய டெபாசிட்டரி சர்வீசஸ் (இந்தியா) லிமிடெட், A விங், 25வது மாடி, மராத்தான் ஃபியூச்சர்க்ஸ், மபத்லால் மில் 400013 என்ற முகவரியில் தொடர்பு கொள்ளவும்.

> (ஆணைக்குழுவின் உத்தரவின்படி) லேட்டன்ட் வியூ அனலிட்டிக்ஸ் லிமிடெட் பா.சீனிவாசன் நிறுவனத்தின் செயலாளர் மற்றும்

சென்னை உயர்நீகிமன்றம் (உயில் மற்றும் உயில் இல்லாத வழக்கு பற்றி ஆள்வரை) முதலேற்பு மனு எண். 234/2025

இந்திய வாரிசுரிமைச் சட்டம் XXXIX/1925 தொடர்பான மனுவில் 05/10/2019 அன்று இறந்துபோன திருமதி.K.புஷ்பலதா அவர்களிடம்

இற்றது போன் நிருக்கண்ணபிரான், த/பெ.காலஞ்சென்ற ஆண்டிமுத்து,

எண்.AP –261, 11வது கிழக்கு குறுக்கு தெரு, மகாகவி பாரதி நகர், வியாசாபாடி, சென்னை– 600 039. ... மனுதாரர்

ஏதேனும் பாத்தயதை கோருக்ற அனைவரும் தங்களுக்கு தக்கபத்தனக் கருதினால் நீதிமன்றம் நிர்வாகச் சான்றிதழ் வழங்குவதற்கு முன்பு சென்னை உயாநீதிமன்ற மாஸ்டர் கோர்ட்டில் 15.07.2025 அன்று காலை 10.30 மணிக்கு மேற்படி மனு விசாரணையின் போது நடவடிக்கைகளைப் பார்த்து தங்களது ஆட்சேபணைகளைத் தெரிவித்துக் கொள்ளுமாறு இதன் மூலம்

அறிவிக்கப்படுகிறார்கள் அறங்கை பருத்திராகத்தி 2025ஆண்டு ஜூன்மாதம் 16ம் தேதிசென்னையில்கையொப்பமிட M/s.வே.சுப்பிரமணி, வே.முருகேசன், மனுதாரர் வழக்கறிஞர்கள் எண்.27, வால்டக்ஸ் ரோடு 1வது மாடி, உகவி பகிவாள முதலேற்பு பிரிவு சௌகார்பேட்டை, உயர்நீதிமன்ற

ஈசாப் இந்தியா லிமிடெட் 🖼

CIN:L29299TN1987PLC058738 அனுவலகம் : எண் 13, 3வது பிரதான சாலை, அம்பத்தூர் தொழிற்பே 800 058, ஹா.யேசி எண், 044-4228 1100 கி-வமய்க்; investor,relation

முதலீட்டாளர் கல்வி மற்றும் பாதுகாப்பு நீதீக்கு (IEPF)

பங்குகளை மாற்றுவது தொடர்பாக பங்குதாரர்களுக்கு அறிவிப்பு

ம்பெனிகள் சட்டம், 2013 பிரிவு 124(6) மற்றும் முதலீட்டாளர் கல்வி பாதுகாப்பு நிதி ஆணையம் (கணக்கு வைப்பு தணிக்கை, மாற்றல் மற்றும் திருப்பியளித்தல்) (விதிகள்) - 2016 ஒரத்துகள் மற்றும் துதன் அடுத்தடுத்த திருத்தும்களின் விதிகளுக்கு இணங்க அறிவிப்பது யாதெனில், 6 தாடர்ந்து 7 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் செலுத்தப் படாமல் அல்லது கோறப்படாமல் கீடக்கும் ஈவுத்தொகைகள் தொபர்பான அனைத்துப் பங்குகளையும் முதலீட்டாளர் கல்வி மற்றும் பாதுகாப்பு நிதி IEPF அனாமத்துக் கணக்கிற்கு ரற்ற வேண்டிய அவசியம் கம்பெனிக்கு உள்ளது.

தற்போது கம்பெனி 2017-18 நிதியாண்டிற்கான ஈவுத்தொகைகள் அறிவிக்கப்பட்டு ழங்கப்பட்ட நிலையில், தொடர்ந்து 7 ஆண்டுகளாக கோரப்படாமனுள்ள அல்லத சலுத்தப்படாமனுள்ள ஈவுத்தொகைகள் 2017-18 IEPFக்கு மாற்றப்படவேண்டியுள்ளது.

மேலும், மேற்காணும் விதிகளின் இதன் மூலம் அறிவீப்பது யாடுதனில்; IEPF அனாமத்துக் கணக்டுத் மாற்றப்பவுள்ள பங்குகள் விவறங்களுடன். கம்பெனி / 27 ஜூன், 2025 பதிவேடு மற்றும் பங்குமாற்றன் ஏருண்ட் (RTA) ஆவணங்களில் 'உள்ள சம்பந்தப்பட்ட பங்குதாரர்கள் அஞ்சல் முகவரிக்கு தனித்தனியாக ஏற்கெனவே அறிவிப்புகள் அனுப்பப்படும் விட்டன். அந்தப் பங்குதாரர்களின் விவறங்கள் கம்பெனியின் இணையதளத்திலும் www.esabindla.com.வெளியிடப்பட்டுள்ளன.

ாவே, சம்பந்தப்பட்ட பங்குதாரர்கள், வழங்கப்படாமல் / கோரப்படாமல் கிடக்கும வுத்தொகைகள் 5 செப்டம்பர், 2025 அன்று அல்லது முன்னர் கோருமாறு கேட்டுக ்குள்ளத்திருள்ளது. கொள்ளப்படுகின்றனர், தவறினால் அவர்களது பங்குகள் அத்தகைய பங்குகளில் சேரும் அனைத்து நள்கைகளும் உள்ளடக்கியது IEPF அனாமத்துக் கணக்கிறது மாற்றப்படும்.

ந்தாணும் சட்டப்படியான தேவைகளைக் கடைப்பிடிக்க IEPFக்கு மாற்றப்படவுள்ள தால மேற்காணும் எட்டபடியான தேவைகளைக் கடைப்பிடிக்க (EPF-கு, மாற்றப்படவுள்ள தான் வடிவிலான பங்குச்சான்றிதழ்களுக்கு நகல் பங்குச் சான்றிதழ்களையும். டிமேட் பங்குச் சான்றிதழ்களுக்கு கையொடிட்ட டெலிவரி குறிப்புச் சீட்டுகளையும் வழங்க கம்பெனி உரிய நடவடிக்கை எடுக்கும் என்பதையும். IEPF அனாமத்துக் கணக்கிற்கு 5 செப்டப்பர், 2025க்குப்பிறகு மாற்றப்படவுள்ள பங்குகள் அந்தந்த டியேட் கணக்கில் பற்று கையக்கப்புகுப்படும் வின்பதையும் கணக்கில் கொள்ளவும். IEPF அனாமத்துக் கணக்கிற்கு மாற்றப்பட்ட பிறகு பங்குகளையும் சுடுத்தாகைகளையும் கோற விகுதம் மாற்றப்பட்ட பிறகு பங்குகளையும் சுடுத்தாகைகளையும் கோற விகுதம் மாற்றப்பட்ட பிறகு பங்குகளையும் சுடுத்தாகைகளையும் கோற விகுதம்பும் பங்குதாரர்கள் மேற்காணும் விதிகள்படியுள்ள உரிய படிவம் (EPF-5-க் JEPFஆணையத்திற்குத் தனியாக விண்ணப்பிக்க வேண்டும். பழவங்கள் JEPF இணையதளத்தில் www.lepf.gov.in கிடைக்கின்றன.

மேலும் விவரங்களுக்கு செனுத்தப்படாமனுள்ள மற்றும் கோரப்படாமனுள் வத்தொகைகளைக் கோரவும் மற்ற விவரங்களை அறியவும் சம்பந்தப்பட்ட பங்குதா upon saffullan RTAmusi pam in la pamaranoup

இன்டகரேட்டட் ரெஜிஸ்ட்ரி மானேஜ்மென்ட் சர்வீசஸ் (பி) லிட்., 2வது தளம், "கென்சஸ் டவர்" எண்.1, இறாமகீருவ்ணா தெரு,

வடக்கு உள்மான் சாவை, தி. நகர், சென்னை - 600 017 தொலைபேசி: 044 28140801-803 / Fax: 044-28142479 ன்னஞ்சல்: einward@integratedindia.in

28 ஜூன், 2025

ஈசாப் இந்தியா லிமிடைட் சார்பாக G. பாலாஜி

IMPAL இந்தியா மோட்டார் பார்ட்ஸ் & அக்ஸஸரீஸ் லிமிடெட்

CIN : 165991TN1954PLC000959 பதிவு அனுவலகம் : "கந்தரம் டலர்ஸ்", மூன்றாவது மாடி, 46, வொளிட்ஸ் ரோடு, சென்னை - 600 014. தொலைபெசி : 044-26591433 இணையதனம் : www.impai.net மின்னஞ்சல் : secy@impai.net

அறினிப்பு

நிறுவனத்தின் பங்குதாரக்களின் எழுபத்தோராவது ஆண்டு பொதுக்கூட்டம் வள்ளிக்கிழமை, 25-ம் தேதி, ஜூலை 2025, அன்று காலை 11.30 மணிக்கு னிடியோ காண்ப்ரண்ஸ் (VC) / இதர ஆடியோ விசுவல் வழிகள் (OAVM) முலப் நடைபெறும் என்று அறினிக்கப்படுகிறது. நிறுவனங்கள் சட்டம், 2013ன் பொருந்தக்கூடிய விதிகள் மற்றும் அதன் கீழ் உருவாக்கப்பட்ட விதிகள் மற்றும் செற்டம்பர் 19,2024 தேதிமிட்ட பொது சுற்றநிக்கை எண். 09/2024 உடன் ருக்கப்படும் செரி (பட்டியல் கடமைகள் மற்றும் வெளிப்படுத்துதல் சம்பந்தமா நிபந்தனைகள்) விதிமுறைகள், 2015 மற்றும் இது தொடர்பாக முன்ன வெளியிடப்பட்ட சுற்றநிக்கைகளுடன் (ஓட்டுமொத்தமாக "MCA சுற்றநிக்கைகள் என்று குறிப்பிடப்படுகிறது) மற்றும் இந்தியப் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தகை வாரியம் செரி ஈற்றுநிக்கை எண். SEBI/HO/CFD/PoD-2/P/CIR/2024/133 அக்டோயர் 3 2024 தேதியிட்ட சுற்றநிக்கைகளுடன் (ஓட்டுமொத்தமாக சுற்றநிக்கைகள்" என்று குறிப்பெப்படுகிறது) முறையே படிக்கவும்.

செக்யூரிட்டிஸ் அண்ட் எக்சேஞ்ச் பேர்டு ஆப் இந்தியா அதன் அக்டோபர் 03 2024 தேதியிட்ட சுற்றறிக்கையின்படி ''வருடாந்திர பொதுக்கூட்டம் நோட்டீஸ் நற்றும் 2024–2025 நிதியாண்டுக்கான ''வருடாந்திர அறிக்கை'' மின்னண வடிவத்தில் அனைத்து பங்குதாரர்கள், யாருடைய பெயர், உறுப்பிணக்கள் சிஜீஸ்த நேஷைணல் செக்யூரிட்டிஸ் டெயசிட்டரி விமிடெட் (NSDL)மிருந்து பெ னை பொழுவர் பட்டியன், சென்ட்ரல் டெயூசிட்டரி சர்வீசஸ் (இந்தியர) லிமிடெ CDSL) பட்டியல் ஆகியவற்றில் வென்னிக்கிழமை, ஜூன் 20, 2025 அன்றை வணிக நேரம் முடிவதற்குள் யார் பெயர் உள்ளதோ அதில் தங்கள் இடமெயில் முகவரியை கம்பெணி / டெயாசிட்டரிகளிடம் பதிவு செய்தவர்களுக்கு மட்டும் ஜூன் 27, 2025 அன்று அனுப்பப்பட உள்ளது.

2024-2025ம் நிதியாண்டுக்கான அறினிப்பு மற்றும் வருடாந்திர அறிக்கைக அனுப்புவதற்கான இணைய இணைப்பு கொண்ட கடிதங்களை அனுப்பியுள்ளது. நிறுவனம் வைப்புத்தொகையாள்களிடம் தங்கள் மின்னஞ்சல் முகவரிகளைப் பங்குதார்களுக்கு வெள்ளிக்கிழமை, அணப்பியுள்ளது.

2024-2025 வருடாந்திர பேரவைக் கூட்டம் மற்றும் வருடாந்திர அறிக்கைன கம்பெனியின் இணையதளம் www.impal.net மற்றும் நேஷனல் ஸ்டாக் எக்சேஞ் ஆப் ஒந்தியா விமிடெட் இணையதளமான www.nseindia.com ஆகியவற்றில் மகேற்கலாம். வருடாந்திர பேரவை கூட்டத்தில் உறுப்பினர்கள் ஆலுாகி இந்தியா லிமிடெட் யங்கேற்க VCiOAVM வசதி மூலம் பங்கேற்கலாம். இதற்கான வழிமுறைகள் வருடாந்திர பொதுக்கூட்டம் நோட்டீசில் குறிப்பிட்டுள்ளது. இந்த VCiOAVM மூலம் யங்கேற்கும் உறுப்பிணகள் எண்ணிக்கை 2013 கம்பெனிகள் சட்டம் பிரிவு 103ண் கீழ் 'கோரம்' காரணத்துக்காக கணக்கிடப்படும்.

கம்பெனிகள் சட்டம் 2013, பிரிவு 108 மற்றும் கம்பெனிகள் (மேலாண்மை மற்றும கிர்வாகம்) விகிகள் 2014ன்முக கம்பெனி அங்கக்கிணர்களுக்கு கற்கக் வாக்குகளை தொலைவில் இருந்து மின்னணு மூலம் வாக்களித்து வர்த்தகத்தை நடத்த சென்ட்ரன் டெபாசிட்டரி சர்வீசஸ் (இந்தியா) லி.மிடெட் (CDSL) மூலம் வசதி அளிக்கப்பட்டுள்ளது. மின்னணு வாக்கெடுப்பு எலக்ட்ரானிக் முறையில் யாக்களிக்க வருடாந்திர பொதுக்கூட்டத்திற்கு வருபவர்களுக்கு கூடுதல் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கணவே தொலைவில் இருந்து மின்ணனு முறையில் ாக்களித்தவர்கள் இந்த கூட்டத்தில் வாக்களிக்க முடியாது. இருந்து வாக்கெடுப்பு / மின்னணு வாக்கெடுப்பு பற்றிய னிவக்கமான நடைமுறை ஏற்கணவே வருடாந்திர பொதுக்கூட்டம் நோட்டீசில் உள்ளது.

கூட்டத்தில் தொலைதூர மின்னணு வாக்களிப்பு மற்றும் மின்ணண யாக்களிப்புக்கான விரிவான நடைமுறைகள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ளன யாக்குப்பதிளிற்கான உரிமை பெறும் நா<mark>ள், அதாவது <mark>வெள்ளிக்கிழமை, ஐ</mark>9ை</mark> 2025 அன்று டெபாசிட்டரிகளால் பராமரிக்கப்படும் பதிவேடு மற்றும்
 உறுப்பினர்களின் பதிவிலும் உள்ள அங்கத்தினர்கள், தொலைவில் இருந்து ணணு மூலமும், வருடாந்திர பொதுக்கூட்டத்திலும் வாக்களிக்கும் உரிவ

பெற்றுள்ளனர்

இடம் : சென்னை தேதி : 27 ஜூன் 2025

மின்னனு வாக்கெடுப்பு திங்கட்கிழமை, ஜூலை 21, 2025 காலை 9.00 மணிக்கு துவங்கி கியாழக்கிழமை, ஜூலை 24, 2025 மாலை 5.00 மணிக்கு

மேலே கூறப்பட்ட நாள் மற்றும் நேரத்திற்குப் பின் (அதாவது <mark>வியாழக்கிழ</mark>யை 24 ஓூலை, 2025 மாலை 5.00 மணிக்கு பின் உறப்பினர்கள் மின்னனு மூலம் வாக்களிக்க முடியாது மற்றும் தொலைவில் இருந்து வாக்களிக்கும் வசதி

திரு,எம்.தாமோதான், M/s. தாமோதரன் & அசோசியேட்ஸ், பிராக்டிசில் கம்பென செக்டெட்டரிஸ், சென்னை அவர்கள் மின்னனு வாக்குப்பதிவு மற்றும் வருடாந்திர பொலுக்கூட்டத்தின் வாக்குப்பதிவு ஆகியனை நடைபெற

வானராக நியமிக்கப்பட்டுள்ளார். கூட்டம் நடைபெறுவதற்கு முன் மின்னனு வாக்குப்பதிவு செய்த உறுப்பினர்கள் கூட்டத்தின் பங்கு கொள்ளலாம், ஆணால் அவர்கள் மறுமுறை வாக்களிக்க

அனுமதி இல்லை. உறுப்பினர்களின் இ-மெயில் முகவரி / சரியண வங்கி கணக்கு விபரத்தை பதிச செய்யாதவர்கள் தங்கள் இ மெயில் முகவரி / சரியான வங்கி கணக்கு விவரத்தை குறிப்பிட்டுள்ள டெயாசிட்டசி பங்கேற்பாளரிடம் பதிவு செய்ய வேண்டும். காகிக வடினில் பங்குகளை வைக்கிருக்கும் பங்குகார்கள் கங்கள இ-மெயில் முகவரி / வங்கி விபரங்களை கம்பெனியின் பதிவாளர் மற்றும் பங்கு

estor@cameoindia.com மின்னஞ்சனில் அனுப்பி பதிவு செய்ய வேண்டும். ஆண்டு பொதுக்கூட்ட அறிவிப்பின் முழு விலாங்கள், பேலன்ஸ் ஷீட், லா மற்றும் நஷ்ட அறிக்கை தணிக்கையாளர்களின் அறிக்கை மற்றும் இயக்ளுநர்களின் அநிக்கை ஆகியவை எங்கள் இணையதளம் www.impal.net நேஷணக் ஸ்டாக் எக்சேஞ் ஆப் இந்தியா கி.நிபெட் (NSE) www.nseindia.com மற்றும் CDSL-ன் இணையதளம் www.cdslindia.com ஆகியவற்றில் வெளியிடப்பட்டுள்ளக

<u>வாற்று சிரகிகிகியான கேமியோ கார்ப்பரே சர்வீசன் கிமிடெட்டிற்கு</u>

71வது ஆண்டு பொதுக்கூட்டம் மற்றும் டிவிடெண்ட் அளிப்பதை முடிவு செய் கம்பெனிகள் சட்டம் 2013, பிரிவு 91ன்படி உறுப்பினர் பதிவேடு மற்றும் பங்கு மாற்று புத்தகங்கள் ஆகியவை சனிக்கிழமை, ஜுவை 19, 2025 முதன் வெள்ளிக்கிழமை, ஜுலை 25, 2025 வரை இரு நாட்களும் உட்பட) மூடப்பட்டிருக்கும் என்று இதன் மூலம் அறினிக்கப்படுகிறது. இறுதி சவுத்தொகைக்கான பங்குதாரர்களின் உரிமையை தீர்மானிப்பதற்கான பதிவு தேதி வெள்ளிக்கிழமை, ஜூலை 18, 2025 ஆகும்.

எகைட்ரானிக் முறையில் வாக்களிப்பது சம்பந்தயாக எந்த இரு கோரிக்கை இருந்தால் அதை திரு. மாகேஷ் தல்வி, மூத்த மேலாளர் (CDSL) சென்ட்ரல் டெயாசிட்டரி சர்வீசஸ் (இந்தியா) லிமிடெட், A விங்க், 25வது மாடி, மாரத்தான் பியூச்சரக்ஸ், மபத்பைல் மில் காம்பவுண்ட்ஸ், N.M.ஜோஷி மார்க், வோமர் பரேல் கிழக்கு), மும்பை - 400013 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும் அல்லத இ-மெயில் மூலம் helpdesk.evoting@cdslindia.com என்பதற்கும் அல்லது இலவை தொலைபேசி எண்ணில் 1800 22 55 33 அழைக்கலாம்.

இந்தியா மோட்டார் பார்ட்ஸ் & அக்கும்குமில் விறிடெட்டுக்காக கம்பெனி செயலாளர் மற்றும் இணக்கான அதிகாரி

தேதி: ஜூன் 28, 2025 இடம்: சென்னை

இணக்க அதிகாரி